25th February 1969]

THE HON. THIRU K. A. MATHIALAGAN : The Government will certainly pursue the suggestion made by the late lamented Chief Minister. But the difficulty is, as was pointed out by the hon. Member Thiru Ethirajulu, the same conditions will continue to prevail as the committee of all parties cannot come to any definite conclusions in such matters.

THIRUMATHI S. MANJUBHASHINI : Mr. Chairman, Sir, the Hon. Minister wanted that definite instances should be brought to his notice regarding encroachments on public highways. May I bring to his notice that on the road from Madras to Thiruvottiyur and Ennore which is considered one of the heaviest industrial areas there are encroachments on both sides, of the road? This is causing a lot of trouble and incinvenience to fast moving vehicles and lorry traffic. Will the Hon. Minister take this fact into consideration and see that these encroachments are removed and the road is left free for fast moving and lorry traffic?

THE HON. THIRU K. A. MATHIALAGAN : The hon. Member's suggestion is welcome. I too know the difficulty caused by these encroachers. They have considerably reduced the width of the road at two or three places and these act as bottlenecks on the free flow of traffic. The Government will certainly look into it.

House Rent Allowance to Government servants

*41 Q.—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(a) whether there is any proposal for payment of House Rent Allowance to the Madras Government servants on a par with that given to the Central Government employees; and

(b) if so, the present stage thereof?

அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி

திரு. என். ஆர். தியாகராஜன் : மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி அளிப்பது போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும், வீட்டு வாடகைப்படி அளிக்கும் செயற்குறிப்பு ஏதேனும் உண்டா ?

(இ) ஆமெனில், அது எந்நிலையில் உள்ளது ?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : (அ) இல்லை, ஐயா.

(ஆ) இந்த வினா எழவில்லை. இது சம்பந்தமாக சர்க்காருக்கு மனம் நிரம்ப இருக்கிறது. ஆனால் இதைச் செய்ய வேண்டிய மார்க்கம், அரசாங்க நிதிநிலையில் தற்போது இல்லை.

திரு. என். ஆர். தியாகராஜன் : தற்போதைய ஆளும் கட்சி தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் மத்திய சர்க்கார் ஊழியர்கள் என்னென்ன சலுகைகளைப் பெறுகிறார்களோ, அவை

[25th February 1969

இந்த ராஜ்ய சர்க்கார் ஊழியர்களுக்கும் கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். இரண்டு முறை சம்பள உயர்வு கொடுக்கப்பட்டது. அதேபோல வாடகைப்படியையும் மத்திய சர்க்காருக்கு கொடுப்பதைப் போல கொடுக்க சீக்கிரமாக முடிவு செய்வார்களா?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : அதைத்தான் நான் சொன்னேன். இதில் இல்லை என்ற நிலைமையே இல்லை. மனம் இருக்கிறது. மார்க்கம் தற்போதில்லை. மூன்று முறை டி. ஏ. கொடுக்கப்பட்டதை அவர்களே ஒப்புக்கொண்டார்கள். அதே மாதிரி நகர ஈட்டுப் படியும் கொடுக்கப்பட்டது. இது கொடுக்கக் கூடாது என்றில்லை. சென்னை, மதுரை போன்ற இடங்களுக்கு மட்டும் கொடுப்பதற்கு ரூ. 85 லட்சம் தேவைப்படுகிறது. ஜனவரி 1-ம் தேதி முதல் மத்திய அரசாங்கத்திற்கும் நம்முடைய அரசாங்க ஊழியர்களுக்கும் உள்ள அகவிலைப்படி வித்தியாசம் அகற்றப் பட்டது. சென்னை நகரம் 'ஏ' நகரமாக்கப்பட்டு இந்த அரசு வந்த பிறகுதான் அந்தப் படி வந்தது. ஆகையால் இவர்களுடைய யோசனையை அரசாங்கம் கண்டிப்பாக கவனிக்கும். தற்போது நிலை சரியாக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கே. எஸ். அப்துல் வகாப் : (House) ரெண்ட் அலவன்ஸ் கொடுக்க மனம் நிறைய இருக்கிறது என்றும், பணம் நிறைய இல்லை என்றும் பொருளாதார அமைச்சர் சொன்னார்கள். லாட்டரி சீட்டு வருவாயில் லாபம் நிறைய வருகிறது. அந்தத் தொகையிலிருந்து ஒரு பகுதி ஒதுக்கி இதற்குக் கொடுக்க முடியுமா?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : இதை ஏன் செய்ய முடியவில்லை என்பதே தவிர வீட்டு வாடகைப்படி கொடுக்கவில்லை என்ற நிலையில்லை. வீட்டு வாடகைப்படி முன்பே கொடுக்கப் படுகிறது. நம்முடைய வாடகைப் படிக்கும் மத்திய அரசு தரும் வாடகைப்படிக்கும் வேறுபாடிருக்கிறது. அதுதான் வித்தியாசமே தவிர கொடுக்கப்படாமல் இல்லை.

Procurement of paddy

* 42 *Q.*—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Food and Agriculture be pleased to state—

(*a*) whether any complaint has been received from the President of Tirunelveli Agriculturists' Association that authorities are seizing the paddy stored in the houses of the agriculturists for their food requirements and seed purposes even after fulfilling their quota of levy in Tirunelveli district; and

(*b*) if so, the action taken thereon?